

13.08.2021

அன்புடையீர்,

வணக்கம். அருள்மிகு லயன் சித்தி விநாயகர் மற்றும் அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயங்களில் கடைப்பிடிக்கவிருக்கும் கொவிட்-19 புதுப்பிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

- அர்ச்சனை உடனுக்குடன் படித்து தீபம் காண்பிக்கப்படும்.
- தினசரி அர்ச்சனை எப்போதும் போல் காலையில் படிக்கப்பட்டு தாங்கள் வரும் போது தீபம் பார்த்து பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம்.
- சஹஸ்ரநாம சங்கல்பம் கிடையாது .சகஸ்ரநாமத்திற்கு எப்போதும் போல் தீபம் பார்த்து சஹஸ்ரநாம அர்ச்சனை பிரசாதம் வழங்கப்படும்.பிரசாதம் அனைத்தும் வீட்டுக்கு எடுத்து செல்லும் வகையில் கொடுக்கப்படும்.
- பக்தர்கள் விளக்கு ஏற்றிவைக்கலாம்.
- ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் **TRACETOGETHER மூலம் கட்டாயம் நுழைவு/வெளியேற்றத்தை பதிவு செய்யவேண்டும்.** பக்தர்களுக்கிடையே சமூக இடைவெளி எப்பொழுதும் பின்பற்றப்படவேண்டும்.
- பக்தர்கள் கூடிய விரைவில் வழிபாட்டை முடித்துக் கொண்டு மற்றவர்கள் தரிசனம் செய்ய வழிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் அறிவிப்பு வரும்வரை, **லயன் சித்தி விநாயகர் ஆலயத்தில்** சுக்ல சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி கணபதி ஹோமத்தில் பங்கு கொள்ளும் அன்பர்களுக்கு கீழ்க்கண்ட விதிமுறைகள் நடப்பில் இருக்கும்.

- குறுகிய இடவசதியின் காரணமாக கார்பார் சங்கல்பத்தை தவிர மற்ற பக்தர்கள் சங்கல்பம் செய்ய இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- சதுர்த்தி ஹோமங்களில் கலந்து கொள்ள முன்பதிவு செய்தவர்களில் அன்று காலை முதலில் வரும் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முன்பதிவு செய்த மற்ற பக்தர்கள் அன்றைய தினம் பூஜைக்கு பிறகு தீபம் பார்த்து பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம்.
- பூஜை முடிந்தவுடன் பிரசாதங்களுடன் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும்.

தனிநபர் கணபதி ஹோமத்தில் பங்கு கொள்ள 20 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். சங்கல்பம் ஒன்று மட்டும் செய்து கொள்ளலாம். பூஜைக்குரிய பிரசாதங்கள் மட்டுமே கோயிலில் வழங்கப்படும்.

மேலும் அறிவிப்பு வரும்வரை, **தெண்டாயுதபாணி ஆலயத்தில்** வளர்பிறை சஷ்டி ஸ்கந்த ஹோமத்தில் பங்கு கொள்ளும் அன்பர்களுக்கு கீழ்க்கண்ட விதிமுறைகள் நடப்பில் இருக்கும்

- தடுப்பூசி போட்டுக்கொண்ட (Fully Vaccinated) பக்தர்கள் மட்டும் சங்கல்பம் செய்து கொள்ளலாம்.
- தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பக்தர்கள் சங்கல்பம் செய்து கொள்ள அனுமதியில்லை.அவர்கள் பங்கு பெற விரும்பினால் அவர்களின் பெயர் நட்சத்திரங்கள் மட்டும் ஹோமத்தில் படிக்கப்படும்.

- பூஜை முடிந்தவுடன் பிரசாதங்களுடன் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும்.

கார்த்திகை அன்று மதியம் அனைத்து பக்தர்களுக்கும் உணவுப் பொட்டலங்கள் மட்டும் வழங்கப்படும்.

மேலும் அறிவிப்பு வரும்வரை, தனிநபர் ஸ்கந்த ஹோமம், ஷண்முகார்ச்சனை, ஆகிய நிகழ்வுகளில் பங்கு கொள்ள 20 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். சங்கல்பம் ஒன்று மட்டும் செய்து கொள்ளலாம். பூஜைக்குரிய பிரசாதங்கள் மட்டுமே கோயிலில் வழங்கப்படும்.

பக்தர்கள் முடிக் காணிக்கை மற்றும் காது குத்துதலுக்கு கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொண்டு வரலாம்.

மேற்கண்ட நிபந்தனைகள் மாறுதலுக்குட்பட்டது.

கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றி, ஆலய நிர்வாகத்திற்கு உங்களது ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தங்களது புரிந்துணர்வுக்கு நன்றி.

நாம் அனைவரும் நலமோடு வாழ அருள்மிகு லயன் சித்தி விநாயகர் மற்றும் அருள்மிகு தெண்டாயுதபாணி அருள் புரியட்டும்.

இப்படிக்கு

ஆலய மேலாண்மைக் குழு

செட்டியார்கள் கோயில் குழுமம்